



குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கல்வி பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான தகவல்கள்

பாடசாலையின் பெயர்
Name of school

பங்குபற்றும் வகுப்பு(கள்)
Participating Year/s

ஒரு வாரத்திற்கான பாடங்களின் எண்ணிக்கை
Number of lessons per week

பாடசாலைத் தொடர்பு நபர்
School contact person

தொடர்புத் தொலைபேசி இலக்கம்
Contact telephone number

அன்புடைய பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு

இந்த ஆண்டு, மேலே சொல்லப்பட்டுள்ள ஆண்டுகளுக்கான வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் கட்டாயப் பாடமான 'ஆளுமை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கல்வி' (Personal Development, Health and Physical Education (PDHPE)) -யில் ஈடுபாடு கொள்வார்கள்.

எமது பாடசாலையின் - PDHPE திட்டத்தில் கட்டாயப் பாடமான 'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி' உள்ளடங்கும். 'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'-யில் போதிக்கப்படும் சில பாடங்கள் உணர்வுபூர்வமான சில விடயங்களைப் பற்றியதாகும். மாணவ-மாணவியரது வயதிற்கேற்ற முறையில் பாடசாலை இந்தப் பாடங்களைப் போதிக்கும்.

'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'-யில் போதிக்கப்படும் இந்தக் குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் அடுத்த பக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'-யைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு 'கல்வித் திணைக்களத்தின் PDHPE வலைத்தலத்தில் உள்ள [Child protection and respectful relationships education](#) ('குழந்தைப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான உறவுமுறைகள் கல்வி') எனும் பகுதிக்குச் செல்லுங்கள்.

இந்தப் 'பருவத்தில் ஒரு வாரத்திற்குப் போதிக்கப்படும் 'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி' பாடங்களின் எண்ணிக்கை மேலே சொல்லப்பட்டுள்ளது.

உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால், மேலே சொல்லப்பட்டுள்ள இலக்கத்தில் பாடசாலைத் தொடர்பு நபருடன் தொடர்புகொள்ளுங்கள்.

'தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை'

பாடசாலையுடன் தொடர்புகொள்வதில் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், 13 14 50 -இல் 'தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை'-யுடன் தொடர்புகொண்டு உங்கள் மொழியில் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவை என்று கேளுங்கள். தொலைபேசி இயக்குனர் பாடசாலையை அழைத்து, உரையாடலில் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை இணைப்பிற்குக் கொண்டுவருவார். இந்த சேவைக்காக உங்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது.

உங்கள் உண்மையுள்ள

பாடசாலை அதிபர் (Principal)

'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'யில் போதிக்கப்படும் பாடங்களில் உள்ளடங்குவன:

The content which will be covered in child protection education includes:

(Staff to tick the relevant boxes below for Stage 3 content.)

உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

Rights and responsibilities

தொடர்புறவுகளில் உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

Rights and responsibilities in relationships

பாதுகாப்பின்மை உணர்வு பற்றிய எண்ணங்களும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளும்

Emotions related to feeling unsafe and ways to manage these

தொடர்புறவுகளின் வெவ்வேறு வகைகளும் அவை ஏன் மாறுகின்றன என்பதும்

Different types of relationships and why they change

தொடர்புறவுகளில் அதிகார துஷ்பிரயோகம்

Abuse of power in relationships

பாலினப் படிவார்ப்புகள் (stereotypes) மற்றும் எதிர்பார்ப்புகள்

Gender stereotypes and expectations

உடல்ரீதியான, உணர்வுரீதியான மற்றும் பால்ரீதியான துஷ்பிரயோகங்களை உள்ளடக்கிய வெவ்வேறு

வகைப்பட்ட துஷ்பிரயோகங்கள்

Different types of abuse including physical, emotional and sexual abuse

தொல்லைப்படுத்துதலை உள்ளடக்கும் அச்சுறுத்தும் விதத்திலான நடத்தை

Bullying behaviour including harassment

அறிவுரை மற்றும் உதவி நாடுவதற்கான ஆதரவுதவி சேவைகள்

Support networks to ask for advice and support

பாதுகாப்பான நிலையில் இருக்கவும் மற்றும் அதற்காக உதவி நாடுவதற்குமான யுக்திகள்

Strategies to stay safe and ask for help

மற்றவர்களை மதித்து அவர்களை உள்ளடக்கும் தன்மையைக் காண்பிக்கும் செயல்களும் நடத்தைகளும்

Actions and behaviours that show respect and inclusion of others